

தலையில் வதைத்து விடும்பவர்களே" என்று கொஞ்சினாள், சிணுங்கினாள்.

அவருக்கு நடப்பது கனவா? நனவா? என்ற சந்தகேமே வந்துவிட்டது. ஞானி கொடுத்த ஐடியா நல்லா ஓர்க் அவுட் ஆகுதே" என்று தனக்குள் சிலிர்த்துக் கொண்டார்.

மறுநாளும் மல்லிகைப்பிவை வாங்கிச் சன்றார். அப்போதும் அவரை அன்பாக வர வறேற்று உபசரித்தாள் மனைவி.

சிலநாட்கள் இப்படியே கழிந்தது.

ஓருநாள், தனக்கு மல்லிகைப்பி ஐடியா கொடுத்த ஞானியை பார்க்கச் சன்றார்.

"ஞானி! நீ ந்க சனென்படியே மல்லிகைப்பி வாங்கிக்கொண்டு போனேன். வழக்கமாக, என்னகண்டு கொள்ளாத என் மனைவி என்னகை விழுந்து, விழுந்து கவனித்தாள், அன்பொழுக பசினாள். எப்படி அவள் மாறினாள்?" என்று கட்டார்.

"அன்பை ஓருவரிடம் இருந்து தானாக பற்றுவிட முடியாது. நாமும் அன்பாக இருந்தால் தான் அடுத்தவர்களிடம் அதே அன்பை பறெ முடியும்" என்று கபறிய ஞானி,

"ஆமாம்... நான் சலவதற்கு முன்பு கடசையாக எப்போது உன் மனைவிக்கு மல்லிகைப்பி வாங்கிக்கொண்டு போனாய்?" என்று கட்டார்.

சிறிதுநேரம் யசசித்தவர், "எப்படியும் ஏழு எட்டு மாதம் இருக்கும்" என்றார்.

அதை சுட்டிக்காட்டிய ஞானி,

மனவிக் கு தங்கம், வளெள்ளி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துதான் மகிழ்ச்சிபட்டுத்த வணெட்டும் என்பது கிடயைது.

அன்பாக ஒரு முழம் மல்லிகைப்பி வாங்கிக்கொடுத்துதாலே போதும். அன்புக்கு அவ்வளவு பவர் இருக்கிறது. இனியாவது மனவியிடம் அன்பாக இரு.

அவளும் உன்னிடம் அன்பாக இருப்பாள"

என்று வாழ்த்தி அனுப்பினார்.

0000000000 0000000 00000000 0000000000 00000000 0000000000000 0000000000 ?

அதற்கு சில பிஸ் :

0 நீங்கள் வலைக்கு சலெப்பவர் என்றாலும் சரி, தொழில் சலெப்பவர் என்றாலும் சரி, 2-3 மணி நேரங்களை மனவியுடன் மகிழ்ச்சியாக பசேவதற்கு என்றசேலெவிடங்கள்.

0 முடிந்து களைப்பாக வீட்டு திரும்பினால் பி.வி.யும், ரிமோட்டுமாக இருந்து விடாதீர்கள். மனவியை அருகே அழைத்து, அன்று வீட்டில் நடந்த விஷயங்களை பற்றிக் களெங்கள். அரட்டை அடித்துப் பசேங்கள். இருவரும் ஒன்றாக பி.வி. பார்த்துக் கொண்டிருந்தால், அதில் வரும் கதாபாத்திரங்களிலேயே மிழ்கிவிடாதீர்கள். பக்கத்தில் மனவி இருக்கிறாள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு அவளிடமும் கலகலப்பாக பசேங்கள்.

0 எடுத்துக் கொண்டால், பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதுகூட திரியாமல்கடலை' போட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பசேம் விஷயத்தில் பல நேரங்களில் ஒன்றுமே இருக்காது. ஒன்றுமே இல்லாத விஷயத்தைக் கூட பலமணிநேரம் பசேவார்கள். அதே போன்று நீங்களும் பசேங்கள். அதற்காக, ஒன்றுமே இல்லாத விஷயத்தை பசேங்கள் என்று அர்த்தம் இல்லை. உங்கள் குடும்பத்துக்குத் வேயான நல்ல விஷயங்களை ஆரோக கியமாக விவாதியுங்கள். இந்த விவாதத்தில் உங்கள் குடும்ப பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கலாம்.

0 பஃக்கள் பிடிக் காத பணை களே இருக்க முடியாது. அடிக் கடி அந்த பஃக்களை உங்கள் அன்பான மனவைக் கு வாங்கிக் கொடுத்து அசத்துங்கள்.

0 சம்பளம் பெறுவோர், சம்பளம் வாங்கிய நாள் அன்று மல்லிகைப் பஃவுடன் மனவைக் கு பிடித் தஸ் வீ ட்டயும் வாங்கிக் கொண்டு கொடுத்துத் தால் அவர்களது மனவை அடயும் ஆனந்தத் திற்கு அளவே இருக்காது.

0 உங்கள் மனவையினை எப்போதும் காதலியாகவே நினைத் திருங்கள். ஓரூகாதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்து கொள் வானோ, அதே போன்று நடந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், முயற் சியாவது செய்யுங்கள்.

0 உன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் நான் நிறைவேற்றி விட்டனோ? நிறைவேற்றாத ஆசைகள் இருந்தால் சொல். அதை நான் நிறைவேற்றுகிறேன்' என்று அவ்வப்போது மனவையிடம் சொல்லிப் பாருங்கள். நீங்கள் இப்படி கட்டமாத் திரத் திலயே உள் ளம் குளிர்ந்து போவாள் உங்களவள்.

0 தனக்காக தனது கணவன் நிறைய நரேம் ஒதுக்குகிறான் என்பதை மனவை புரிந்துகொள்ளுமாறு நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் தாம்பத் தியம் சிறப்பாக அமையும். அதற்காக சிலவற்றைச் செய்யலாம்.

0 நீங்கள் எதைச் செய்தாலும் எல்லாம் உனக்காக என்று சொல்வது ஒரு ரகம், எல்லாம் உன்னால்தான் என்று சொல்லி மகிழ்ச்சிப் படுத்துவது இன்னொரு ரகம். அதே போல சரியாக நடக்காத ஒன்றை என்னால்தான் இந்த தவறு என ஒத்துக் கொள்வது உங்களுடைய இமஜை உயர்த்திக் காட்டும்..

0 இந்த வீ டு அழகா இருக்குன்னா அதற்கு முழுக் க முழுக் க என மனவை தான் காரணம், பிள்ளை சரியாக இருக்கான் என்றால், நான் உடல் ஆரோக் கியமாக இருக்கிறேன் என்றால் அதுக்கு என மனவை தான் காரணம் என்று சொல்லுங்கள். உங்களுக் காக உங்கள் மனவை செய்யும் ஒவ்வொரு செயலுக் கும் நன்றி சொல்லுங்கள்.

0 நண்பர்கள், தெரிந்தவர்கள் ஆகியோரிடம் பசும் போது மனவை செய்த புத்திசாலித் தனமான செயல் ஏதாவது ஒன்றை அவள் காது கடைக் ச சொல்லுங்கள். இதனால் அவள் மகிழ்வாள்.

0 ஆலோசனைகளை களேங்கள், கவனியுங்கள். அவளது சிந்தனைக்கு மதிப்பளித்துப் புகழ்ங்கள். உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

திருமணமான சில காலத்திற்குள்ளாகவே ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்துவிட்டு திங்கட்கிழமை காலையில் வலையைக்கு அரக்கப் பரக்க ஓடுவதைப்போல, புதிய மனவையுடன் ஜாலியாக பொழுதைப்போக்கிய நீங்கள் வலையை, அப்படியிப்படி என ஓடுவதால் ரொமானஸ் தடபடுகிறது.

ஏதோ களேவி கடைப்தும், பதில் சொல்வதுமாக இருக்கும் நிலை உண்டாகி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலை நீ பிக்கும்போது யாரோ ஒருவருக்கு சகெஸ் துண்டல் வருகிறது என வதைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் தாம் பத்தியத்தில் ஈடுபடுவார்கள்.

அங்கே உடல்களின் சரேக்கை இருக்கும், உறுப்புகளின் சரேக்கை இருக்கும்! ஆனால் காதல் இருக்காது. உணர்வுகள் ஒன்றியிருக்காது. இப்படியிருந்தால் நாளடைவில் சகெஸ் கட்ட கசக்கும்.

ஆண்மைக் குறைவு கணவனுக்கும், மனச்சிதைவு பெண்ணுக்கும் உண்டாகும். அப்புறமென்ன வாழ்க்கை நரகம்தான்.

0 நீங்கள் உங்கள் மனைவிக் குமுகியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் அதை வளையப்படுத்த வேண்டும். குடும்பச் சமயையில் களதைத்துப்போய் காணப்படும் மனைவிக் கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லவேண்டும், நிரேத்தை ஒதுக்கி அவளை வளையவே அழைத்துச் சில வது, இதமாக நடந்து கொள்வது போன்றவற்றை மறக்கொள்ள வேண்டும்.

எனக்காக, இந்தக் குடும்பத்திற்காக எத்தனை கஷ்டப்படுகிறாய் என சொல்ல வேண்டும். இவையெல்லாம் அவள் தனது சமயைகளை மறந்து உங்களோடு சுகத்தில் ஈடுபட வழி வகுகும். எந்த ஒரு திட்டம் போட்டாலும் அதைப் பற்றி மனவையிடம் கற்றி ஆலோசனைக் களேங்கள்.

□□□□□□ □□□□□□□□□□□□!

□□□□□□ □□□□□□□□□□ □□□□□□ □□□□□□!

□□□□□□ □□□□□□ □□□□□□ □□□□□□□□□□!

www.nidur.info